

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் (“பணியகம்”) 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதி செயலாற்றல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளின் பொழிப்பு உள்ளடங்கிய நிதிக்கூற்றுக்களிற்கான குறிப்புக்கள் என்பவற்றை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டம் மற்றும் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டம் என்பவற்றின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புகளிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களினைத் தவிர்த்து பணியகத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

எனது அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, பணியகம் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது பணியகத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் பணியகத்தின் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பணியகத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் பணியகத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு பணியகம் அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் நோக்கெல்லை

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்தும் நிதிக்கூற்றுக்கள் உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் விடுபட்டுள்ளனவா எனது என்பதற்கான அபிப்பிராயத்தை நியாயமான உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாதத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான இடர்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் கணக்காய்வுடன் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி பணியகத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு பணியகத்திற்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது

நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் பணியகத்தின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- பணியகத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- பணியகத்தின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் பணியகம் இணங்கியிருந்ததா என்பதும்,
- பணியகம் அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- பணியகத்தின் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதன் மீதான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.5.1 கணக்கீட்டு குறைபாடுகள்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவக் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டில், வெளிநாட்டுத் தூதுவர் அலுவலக நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பாக சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சிடமிருந்து பணியகத்திற்கு ரூபா.9,762,550 தொகை கிடைத்தது. எவ்வாறாயினும், வரிசை அமைச்சிடமிருந்து துணை ஆவண சான்றுகள் இல்லாமையினால், பெறுகையானது எந்த குறிப்பிட்ட செயற்திட்டத்திற்குச் சொந்தமானது என்பதை பணியகத்தால் தீர்மானிக்க முடியவில்லை. இதன் விளைவாக,	வெளிநாட்டு அமைச்சினால் விபரங்கள் வழங்கப்படாததன் காரணமாக குறிப்பிட்ட முற்பணத்திற்கு எதிராக அனுப்பப்பட்ட நிதியினை எங்களால் ஒதுக்கீடு செய்வதற்கு முடிந்திருக்கவில்லை. எனவே, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிற்கு அனுப்பப்பட்ட மொத்த நிதிக்கு எதிராக தொகைகள் பதிலீடு செய்யப்பட்டன.	ஏனையோரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட பணம் துல்லியமாக பதிவு செய்யப்படல் வேண்டும் மற்றும் அதற்கமைவாக கணக்குகளும் தயாரிக்கப்படல் வேண்டும்.

அந்தத் தொகை தொடர்புடைய நிகழ்ச்சித்திட்ட செலவினத்திற்கு வரவு வைக்கப்படுவதற்குப் பதிலாக முற்பணக் கணக்கில் செலவு வைக்கப்பட்டது. இதன் விளைவாக, நடைமுறை சொத்துக்கள் குறைத்து மதிப்பிடப்பட்டன, அதே நேரத்தில் வெளிநாட்டு தூதுவர் அலுவலக செலவுகள் நிதிக்கூற்றுக்களில் அதே தொகையால் மிகையாக குறிப்பிடப்பட்டன.

(ஆ) வெளிநாட்டுத் தூதுவர் அலுவலக நிகழ்ச்சித் திட்டம் நிறைவடைந்த பின்னரும் முற்பணம் தீர்ப்பனவு செய்யப்பட்டிருக்காமையினால் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ரூபா.19,146,179 மொத்த தொகையொன்று தீர்க்கப்படாமல் காணப்பட்டது. மொத்த முற்பணங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ந்தும் கணக்கில் காணப்படுகின்றன என்பது மேலும் அவதானிக்கப்பட்டது. முற்பணம் வழங்கப்பட்ட சில நிகழ்ச்சித்திட்டங்களுடன் தொடர்புடைய செலவினங்கள் தொடர்புடைய நிதியாண்டில் கணக்கிடப்பட்டிருக்கவில்லை என்பதும் அவதானிக்கப்பட்டது.

தூதுவர் அலுவலக நிகழ்ச்சித் திட்டத்தில் உள்ள மீதியினை மீள அறவீடு செய்வதற்கான புதிய கொள்கையொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பிரகாரம், கோரப்பட்ட முற்பணம் தொகையில் 75 சதவீதம் மட்டுமே ஆரம்பத்தில் வழங்கப்படும் தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே மீதமாகவுள்ள 25 சதவீதம் வழங்கப்படும். இந்தக் கொள்கை அமுல்படுத்தப்பட்டதன் மூலம், தூதுவர் அலுவலகம் 2018 ஆம் ஆண்டுடன் தொடர்புடைய ரூபா. 1,521,947.18 தொகை உள்ளடங்கலாக 2025 ஆம் ஆண்டில் ரூபா. 1,607,911,441 தொகையினை மீள அறவீடு செய்துள்ளது.

தொடர்புடைய பணி நிறைவடைந்தவுடன் முற்பணங்கள் உடனடியாக தீர்ப்பனவு செய்யப்படல் வேண்டும்.

1.5.2 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள் அல்லது பதிவேடுகள்

விடயம்	நிதிக்கூற்றுக் களின் பிரகாரம் ரூபா	தொடர்புடைய பதிவேட்டின் பிரகாரம் ரூபா	வேறுபாடு ரூபா	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை க்கு செலுத்த வேண்டியவை .	35,782,947	40,867,737	5,084,790	இந்தத் தொகை முக்கியமாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையால் (SLTDA) கையாளப்படும் பயன்பாடு மற்றும் சேவைச் செலவுகளுடன் தொடர்புடையது. எவ்வாறாயினும், போதுமான ஆவணங்கள்	மீதிகளை அவ்வப்போது இணக்கம் செய்வதற்கும் வேறுபாடுகளைத் தவிர்ப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும்.

இல்லாததன் காரணமாக,
SLTDA ஆல் பதிவு
செய்யப்பட்ட
தொடர்புடைய
வருமதிகளை இந்த
நேரத்தில்
உறுதிப்படுத்துவதற்கு
முடியாது.

(ஆ) இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையிடமிருந் து பெற வேண்டியவை.	1,343,218,923	1,336,721,250	6,497,673	பணியகமானது தனது இறுதி கணக்குகளை இலங்கை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையிடமிருந்து. (SLTDA) பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தயாரித்துள்ளது. வேலை பதிவுகளின் பிரகாரம், 2023 ஆம் ஆண்டிற்காக SLTDA-விடமிருந்து பெற வேண்டிய தொகை ரூபா. 6,497,672 ஆகும் மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கான பெற வேண்டிய ரூபா. 1,336,721,249 மொத்த தொகைக்கான விபரங்களை SLTDA சமர்ப்பித்துள்ளது.	மீதிகளை அவ்வப்போது இணக்கம் செய்வதற்கும் வேறுபாடுகளைத் தவிர்ப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும்.
---	---------------	---------------	-----------	---	--

1.5.3 பொருத்தமற்ற பெறுமதி கணிப்பீடு அல்லது மதிப்பீடு

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவக் கருத்துரை	பரிந்துரை
2025 சனவரி 27 அன்று மேற்கொள்ளப்பட்ட இருப்பு மெய்மையாய்வின் பிரகாரம், 2024 திசம்பர் 31 இல் உள்ளவாறு காணப்படும் இருப்பு மீதியானது இருப்பு மெய்மையாய்வின் போதான பெறுமதிகளை பிரதிபலிக்கும் வகையில் சீராக்கம் செய்யப்பட்டிருக்கவில்லை. இதன் விளைவாக நிதிக்கூற்றுக்களில் அறிக்கையிடப்பட்ட ரூபா.28,958,260 தொகையான இறுப்பு மீதியினை கண்காய்வின் போது போது உறுதிப்படுத்துவதற்கு முடியவில்லை.	உடன்படுகின்றோம். திருத்தங்கள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.	இருப்புக்களின் மெய்மையாய்வு துல்லியமாக மேற்கொள்ளப்படுவதுடன் அதற்கமைவாக இறுதி இருப்பானது அடையாளம் காணப்படல் வேண்டும்.

1.6 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

1.6.1 பெறவேண்டியவைகள்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவக் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டின் இறுதியில் பெறவேண்டிய மீதி ரூபா.2,434,702,487 ஆகும். அதில் ரூபா.3,535,976 மற்றும் ரூபா.64,470,114 தொகை என்பன முறையே 5 ஆண்டுகள் மற்றும் ஒரு வருடமாக நிலுவையில் காணப்பட்டன. எவ்வாறாயினும், 2025 ஏப்ரல் 30 அன்று செலுத்த வேண்டிய இந்த நீண்ட கால நிலுவைத் தொகையினை அறவிடச் செய்வதற்கு பணியகம் தவறியுள்ளது.	பெறவேண்டிய மொத்த தொகையான ரூபா.2,434,702,487 இல் உள்ள தற்போதைய மீதி ரூபா.813,936,456 ஆகும் மற்றும் இவை ஹிக்கடுவா டிக்கெட்டுகளுடன் தொடர்புடைய நிலுவையில் உள்ள பெறவேண்டியவைகள் ஆகும், இவை நிதிக்கூற்றுக்களில் அறவிடமுடியா ஐயக்கடன்களாக கடன்களாகக் கருதப்பட்டுள்ளது. மேலும், AMC இனால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் பிரகாரம் பதிவழிப்புக்கான அங்கீகாரத்திற்காக வெளியிடப்பட்ட PED 01/2021(i) சுற்றறிக்கையின் பிரகாரம், முகாமைத்துவ சபைக்கு இது அனுப்பப்படும்.	நட்டத்தினை பதிவழிப்பதற்கு முன்னர், உரிய நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளமையினை பணிப்பாளர்கள் சபை உறுதி செய்தல் வேண்டும்.

1.7 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் போன்றவற்றுடனான தொடர்பு	இணங்காமை	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) 2005 இன் 38 ஆம் இலக்க சுற்றுலாச் சட்டத்தின் VII ஆம் அத்தியாயத்தின் 40 ஆம் பந்தியின் 09 ஆம் உபபிரிவு	குறித்த பிரிவின் பிரகாரம் ஒவ்வொரு ஆண்டும் முடிவடைந்து மூன்று மாதங்கள் முடிவடைவதற்கு முன்னர் ஆண்டின் செயற்பாடுகள் குறித்து சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிக்கைகள், வெளியீடுகள் மற்றும் திட்டங்கள் அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.	உடன்படுகின்றோம். எவ்வாறாயினும், நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக சில அறிக்கைகளை உரிய காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்க முடியவில்லை. அரை ஆண்டு கணக்குகளுக்கு, AMC யின் முன் மீளாய்வும், பணிப்பாளர்கள்	ஒவ்வொரு ஆண்டும் முடிவடைந்து மூன்று மாதங்கள் முடிவடைவதற்கு முன்னர் ஆண்டின் செயற்பாடுகள் குறித்து சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிக்கைகள், வெளியீடுகள் மற்றும் திட்டங்கள் என்பன அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

சபையின் அங்கீகாரமும்
தேவையாக
இருப்பதனால் ஏழாவது
மாத இறுதிக்குள்
அவை
சமர்ப்பிக்கப்படாது.

(ஆ)	2021 நவம்பர் 16 ஆம் திகதியிடப்பட்ட 01/2021 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் செயல்பாட்டு கையேட்டின் மீதான 3.4 ஆம் பந்தி	2025 ஏப்ரல் 30 இல் உள்ளவாறு பணியகம் தொடர்ச்சிக்கான திட்டமொன்றினை தயாரித்திருக்கவில்லை.	உடன்படுகின்றோம். விரிவான தொடர்ச்சிக்கான திட்டமொன்றினை தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.	தொடர்ச்சிக்கான திட்டமொன்று தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும்.
(இ)	2021 நவம்பர் 16 ஆம் திகதியிடப்பட்ட 01/2021 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் கூட்டுத்தாபன ஆளுகையின் வழிகாட்டுதல்களின் மீதான 2.3 ஆம் பந்தி	இந்த தந்திரோபாய திட்டம் ஐந்து வருட காலப்பகுதிக்காக தயாரிக்கப்பட்டு திறைசேரிக்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும். மேலும், வணிகச் சூழலில் ஏற்படும் மாற்றங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்தத் திட்டம் ஆண்டுதோறும் நாளதுவரையாக்கல் செய்யப்படல் வேண்டும், மற்றும் அடுத்த ஆண்டு தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக பொது திறைசேரிக்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும். எவ்வாறாயினும், 2020-2023 வரையிலான நான்கு ஆண்டு காலப்பகுதிக்கான பணியகத்திற்கான தந்திரோபாய திட்டம் நாளதுவரையாக்கல் செய்யப்பட்டிருக்கவில்லை. 2024 ஆம் ஆண்டிலிருந்தான காலப்பகுதியை	ஒவ்வொரு நிறுவனத்தினதும் பிரிவுத் தலைவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், நான்கு நிறுவனங்களின் சார்பாகவும் 2024 முதல் 2027 ஆம் ஆண்டு வரைக்குமான தந்திரோபாய திட்டத்தினை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வகுத்துள்ளது.	ஐந்து வருட காலப்பகுதிக்காக இந்த தந்திரோபாய திட்டம் தயாரிக்கப்பட்டு, திறைசேரிக்கு சமர்ப்பிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாளதுவரையாக்கல் செய்யப்படல் வேண்டும்.

		உள்ளடக்கிய எவ்வித திட்டமும் தயாரிக்கப்படவில்லை.		
(ஈ)	2016 திசம்பர் 29 ஆம் திகதியிடப்பட்ட 30/2016 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கை இன் 3.1 ஆம் பந்தி	ஒவ்வொரு எரிபொருள் பரிசோதனையிலிருந்தும் 12 மாத காலத்திற்குப் பின்னர் அல்லது 25,000 கி.மீ தூரம் ஓடிய பின்னர் அல்லது இயந்திரத்தில் ஒரு பெரிய திருத்தத்தினை மேற்கொண்ட பின்னர் , இதில் எது முதலில் நிகழ்கின்றதோ அந்த நேரத்தில் எரிபொருள் நுகர்வு மீண்டும் பரிசோதிக்கப்படல் வேண்டும் பணியகம் 06 வாகனங்களின் எரிபொருள் நுகர்வு மீண்டும் பரிசோதிக்கப்படவில்லை.	பணியகத்தின் வாகனங்களைக் கண்காணிப்பதற்கு ஜிபிஎஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது மற்றும் அதன் பிரகாரம் எரிபொருள் பெற்றுக் கொள்ளப்படுகின்றது.	சுற்றறிக்கையின் பிரகாரம் எரிபொருள் நுகர்வு மீண்டும் பரிசோதிக்கப்படல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவு ரூபா 3,762,053,673 தொகையான மிகை ஆனதுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மிகை ரூபா 4,018,524,800 தொகையானதால் நிதி விளைவுகளில் ரூபா 256,471,127 தொகையான வீழ்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது. குடியகல்வு தீர்வை வருமானம் மற்றும் வட்டி வருமானம் குறைவடைந்தமை என்பன இந்த வீழ்ச்சிக்கான காரணங்களாகும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவச் செயற்திறனின்மைகள்

	கணக்காய்வு விடயம்	முகாமைத்துவக் கருத்துரை	பரிந்துரை
(அ)	நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையினை அதிகரிக்கும் நோக்கில் கடந்த 15 ஆண்டுகளில் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கான சின்னம் ஐந்து முறை மாற்றப்பட்டிருந்தது மற்றும் 2023 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சின்னத்திற்காக தேவையான அங்கீகாரத்தினை பெற்றுக்கொள்ளாமலேயே ரூபா.10,029,207 தொகையொன்று செலவிடப்பட்டுள்ளது.	குறித்த சின்னமானது 12 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டாகும். எவ்வாறாயினும், தொடர்புடைய கோவைகள் தற்போது கிடைக்கவில்லை.	சின்னத்தினை மாற்றம் செய்வதற்கு முன்னர் , தொடர்புடைய அதிகாரியிடமிருந்து அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்படல் வேண்டும்.
(ஆ)	2020 ஆம் ஆண்டு நடைபெற்ற வர்த்தகக் கண்காட்சியுடன்	2024 செப்டெம்பர் 11 அன்று AMC யில் வழங்கப்பட்ட	எந்தவொரு பதிவழிப்பு நடவடிக்கையும்

தொடர்புடைய சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ரூபா.8,134,572 பணக்கிடைப்பனவு பணிப்பாளர்கள் சபையின் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளாமல் மீளாய்வாண்டில் பதிவழிப்பு செய்யப்பட்டிருந்தது.

உத்தரவின் பிரகாரம், EXPO-2020 ஆம் ஆண்டிற்கான இற்கான பெறவேண்டிய மீதி ரூபா. 8,134,572 நிதியினை திரண்ட நிதியத்திற்கு விதிக்கப்பட்ட தீர்வையாக கருததல் வேண்டும். மற்றும் BOM இடமிருந்து தனுவும் அனுமதி கோரப்பட்டுள்ளது.

மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர், சபையின் முன் அங்கீகாரமொன்று பெற்றுக்கொள்ளப்படல் வேண்டும்.

3.2 பெறுகை முகாமைத்துவம்

கணக்காய்வு விடயம்

2024 ஆம் ஆண்டு ஜேர்மனியில் நடைபெற்ற விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளர்களுக்கு ரூபா.4,752,900 பெறுமதியான விமான டிக்கெட்டுகளை கொள்வனவு செய்த போது, பெறுகை செயல்முறை குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கவில்லை மற்றும் விலைமனுக்கான அழைப்பு, பணக்கொடுப்பனவு மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் பெறுகை வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டிருக்கவில்லை என்பதும் அவதானிக்கப்பட்டது.

முகாமைத்துவக் கருத்துரை

ஜேர்மனி நிகழ்ச்சித்திட்டத்திற்காக கடைசி நேரத்தில் அமைச்சின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

பரிந்துரை

போதுமான காலப்பகுதியினுள் நிகழ்ச்சித் திட்டத்திற்கு முன்னர் அமைச்சின் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்படல் வேண்டும்.